

දුරකථන
தொலைபேசி
Telephone) 0112669192, 0112675011
) 0112698507, 0112694033
) 0112675449, 0112675280

ගණකය
பெக்ஸ்
Fax) 0112693866
) 0112693869
) 0112692913

විද්‍යුත් තෙවළ
මිනින්දොල් මුක්වරී
e-mail))) postmaster@health.gov.lk

වෙබ්සේට්‌ය
ඩිඟ්නෝයික්‌තාම
website))) www.health.gov.lk



මූල්‍ය අංකය)
எணු තිல)
My No.) CE/EXW/ 18/2024

මැඩි අංකය)
உந்து தில)
Your No. :)

දින)
தீக்கு) 2024/11/19
Date)

සුවසිරිපාය
சාච්‍යලාභාධිත
සුවසිරිපාය
SUWASIRIPAYA

සෞඛ්‍ය අමාත්‍යාංශය
ස්‍යාංචාර අමෙශස්

Ministry of Health

පොතු සර්තුතිරූපක කළුත නිලකකම : 02 – 164/2024

මාකාණ ස්‍යාංචාර සේයලාභාධිතකൾ,

පිරතිප පැණිප්පාளාර් නායකම - ඇலங்கை தேசிய வைத்தியசாலை, கொழும்பு,
பැණිප්පාளාர் தேசிய வைத்தியசாலை, கண்டி,

பැණිප්පාளාர் தேசிய வைத்திய சாலை - காலி,
மத்திய அமෙශசිன் க්‍රී බருම் சகல வைத்தியசாலைகளின் பැණිප්පාளාර்கள்,

மාකාණ ස්‍යාංචාර සේවෙප පැණිප්පාளාර்கள்,

பිරதේச ස්‍යාංචාර සේවෙප පැණිප්පාளාර்கள்,

உரிய நிறுவனங்களின் தலைவர்கள் அனைவருக்கும்,

ச්‍යාංචාර අමෙශசිன் முகாமைத்துவ உதவியாளர்கள் தொழினுட்பம் சாராத பிரிவு - 01 (MN - 02 - 2016)

சේවை வகுதிக்கு ஏற்புடைய மருத்துவ விநியோக உதவியாளர் பதவியின் பொருட்டான முன்றாவது

வினைத்திறமைகாண் தடைப்பர්ட்சை - 2024 (இரண்டாம தடவை)

ස්‍යාංචාර අමෙශசිன் முகாமைத்துவ உதவியாளர்கள் தொழினுட்பம் சாராத பிரிவு - 01 (MN - 02 - 2016) சේவை வகுதிக்கு ஏற்புடைய மருத்துவ விநியோக உதவியாளர் பதவியில் தரம் I ற்கு பதவி உயர்வு பெற்று 05 வருடங்களுக்குள் சித்திபெற வேண்டிய வினைத்திறமைகாண் தடைப்பர්ட்சை 2025.01.26 ஆக் திகதி சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூம் மொழிகளிலும் நடாத்தப்படும் என்பது இத்தால் அறியத்தரப்படுகின்றது. பர්ட்சை நடைபெறும் இடம், நேரம் என்பன பர්ட்சை அனுமதி அட்டையில் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்படும்.

02. தகைமைகள்

ස්‍යාංචාර අමෙශசිன் முகாமைத்துவ உதவியாளர்கள் தொழினுட்பம் சாராத பிரிவு - 01 (MN - 02 - 2016) சේவை வகுதிக்கு ஏற்புடைய மருத்துவ விநியோக உதவியாளர் பதவியில் தரம் I ற்கு பதவி உயர்வு பெற்றுள்ளவர்களும் கீழே 03ம் வாசகத்தில் குறிப்பிடப்படும் ஏற்பாடுகளுக்கு அமைவாக பர්ட்சையில் இருந்து விடுவிக்கப்படும் உத்தியோகத்தர்களை தவிர்த்து இதுவரை மேற்படிப்பர්ட்சையில் சித்தியடையாத உத்தியோகத்தர்களும் மாத்திரம் இப்பர්ட்சைக்கு விண்ணப்பிக்கமுடியும்.

[கவனிக்குக] 2024.12.23 தினத்துடன் தரம் I ற்கு பதவி உயர்த்தப்பட்டு உரிய நியமனக் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளவர்களது விண்ணப்பங்களை மாத்திரம் அனுப்பிவைக்க ஆவண செய்யவும். (தரம் I ற்கு நியமிக்கும் நியமனக் கடிதத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியோன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்)

03. வினைத்திறமைகாண் தடைப்பர්ட்சையிலிருந்து விடுவித்தல்

பதவி உயர்த்தல் நடைமுறை அங்கீகரிக்கப்பட்ட தினத்துடன் குறைந்தது 25 வருட திருப்தியான சේவைக்காலத்தினை பூர்த்திசெய்துள்ள உத்தியோகத்தர்கள் இப்பதவியின் தரம் I ற்கு விதிக்கப்பட்டுள்ள வினைத்திறமைகாண் தடைப்பர්ட்சையில் இருந்து (முன்றாவது வினைத்திறமைகாண் தடைப்பர්ட்சை) விடுவிக்கப்படுகின்றனர். (பதவி உயர்த்தல் நடைமுறை அங்கீகரிக்கப்பட்ட தினத்துக்கு முன்னராக உரிய பதவியில் தரம் I ற்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இதன் பொருட்டு தகைமை பெறுவர்)

04. விண்ணப்பங்கள்

இச் சுற்று நிருபத்தின் இறுதியில் காட்டப்பட்டுள்ள மாதிரிக்கு அமைவாக விண்ணப்பதாரிகளினால் தயாரிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தங்களினுடைய திணைக்களத் தலைவரின் ஊடாக ‘பணிப்பாளர் (பர்ட்சைகள்), சுகாதார அமைச்சர், “கவசிரிபாய்”, இலக்கம் - 385, வண.பத்தேகம விமலவங்சதேரர் மாவத்தை, கொழும்பு- 10’ என்னும் முகவரிக்கு 2024.12.23 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் முலையில் விண்ணப்பிக்கும் பர்ட்சையின் பெயரை “(MN - 02 - 2016) சேவை வகுதிக்கு ஏற்புடைய மருத்துவ விநியோக உதவியாளர் பதவியின் பொருட்டான முன்றாவது விணைத்திறமைகான் தடைப்பர்ட்சை - 2024 (இரண்டாம தடவை)” என குறிப்பிடுதல் வேண்டும். இவ்விணைத்திறமைகான் தடைப்பர்ட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பதாரி சகல தகைமைகளையும் பூர்த்திசெய்துள்ளார் என்பதை தனிநபர் கோவைகளை பேணும் உத்தியோகத்தரும், விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத் தகவல்களும் சரியானவை என்பதை நிறுவன தலைவரும் சான்றுப்படுத்துதல் கட்டாயமாகும். தங்களது விண்ணப்பப் பத்திரத்துடன் விண்ணப்பதாரியின் முகவரியிடப்பட்ட ரூபா.110 பெறுமதியுடைய முத்திரை ஒட்டப்பட்ட (9"x4") அளவுடைய கடித உறை ! இணையும் (இதில் விண்ணப்பதாரி தனது சொந்த முகவரியினையோ, அல்லது அலுவலக முகவரியினையோ (குறிப்பிடலாம்) இணைத்து அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னராக கிடைக்கும் விண்ணப்பங்கள் மற்றும் சரியாகப் பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள், உரியமாதிரிப் படிவத்திற்கு ஏற்ப அமையாத விண்ணப்பங்களும் எதுவித அறிவித்தலும் இன்றி நிராகரிப்படும்

விண்ணப்பமானது A4 தாளின் இருபக்கங்களினையும் பயன்படுத்தி தயாரிக்கப்படவேண்டும். முதலாவது பக்கத்தில் 01 - 03 வரையான விபரங்களும், இரண்டாவது பக்கத்தில் 04 - 09 வரையான விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

05. பர்ட்சைக் கட்டணம்

- 4.1 முதன் முறையாக பர்ட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பர்ட்சைக்கட்டணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு விடயத்திற்கும் ரூபா.25 வீதம் இரத்துச் செய்யப்படாத முத்திரையினை ஒட்டி அதன் மீது தமது கையொப்பத்தினை இட்டு இரத்துச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- 4.2 எக் காரணத்தினாக கொண்டும் இவ்வாறு செலுத்தப்பட்ட பர்ட்சைக் கட்டணமானது வேறு பர்ட்சைகளின் பொருட்டு மாற்றப்படுதலோ, அல்லது மீளப் பெறுதலோ மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாது.

06. பர்ட்சையின் பொருட்டு உட்படுத்திக் கொள்ளுதல்

- 5.1 ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பொருட்டு விண்ணப்பதாரிகளுக்கு பர்ட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். அப் பர்ட்சை அனுமதிப் பத்திரத்தினை உரிய முறையில் பூரணப்படுத்தி பர்ட்சை குழுவின் தலைவரிடம் கையளிக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லையாயின் பர்ட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
- 5.2 பர்ட்சையின் பொருட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளின் பொருட்டுப்பர்ட்சைக் குழுவின் தலைவருக்கு தங்களினது ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுவதன் பொருட்டு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றினை கொண்டு வருதல் வேண்டும்.
- (அ) தேசிய அடையாள அட்டை
- (ஆ) சுகாதார அமைச்சர் மற்றும் அதனுடன் ஏற்புடைய நிறுவனங்களினால் முறைப்படி வழங்கப்பட்ட அடையாள அட்டை
- (இ) வலுவுள்ள சாரதி அனுமதிப்பத்திற்ம்
- (ஈ) வலுவுள்ள கடவுச் சீட்

07. பர்ட்சை நடைமுறை

பணிசார் அறிவு என்ற பல்தேர்வு வினாக்களைக் கொண்ட இப்பர்ட்சையானது அலுவலக நடைமுறை ஒழுங்குகள், நிதி ஒழுங்குவிதிகள், கணினி அறிவு மற்றும் விடய அறிவு என்ற 04 பகுதிகளையும் கொண்டிருக்கும். மேற்படி நடைமுறைகளுக்கு அமைய ஒவ்வொரு பிரிவிலும் 02 வினாக்கள் வீதம் மொத்தமாக 08 வினாக்களைக் கொண்டிருக்கும். நேரம் 02 மணித்தியாலம். மொத்தப் புள்ளிகள் 100 ஆகும். சித்தியடைவதற்கு குறைந்தது 40 புள்ளிகளைப் பெற வேண்டும். ஒவ்வொரு பகுதிகளுக்கும்

விடையளிக்க புதிய விடைத்தாள்களை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் குறைந்தது ஒரு வினாவுக்கேனும் கட்டாயம் விடையளிக்க வேண்டியதுடன் மொத்தமாக 05 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாப்பத்திற்கும் ஒரு தடவையில் அல்லது பல தடவைகளில் தோற்றி பர்ட்சையினை பூரணப்படுத்த முடியும். முதல் தடவை பர்ட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரி இரண்டு விடயங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

08. பர்ட்சை பாடத்திட்டம்

பணிசார் அறிவு வினாப்பத்திற்கும்

இவ்வனாத்தாள் A தொடக்கம் D வரையான விடயங்களை தழுவியதாக அமையும்.

A. அலுவலக முறைமை

- தாபன விதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்கள்

VII ஆம் அத்தியாயம்	வேதனம்
XII ஆம் அத்தியாயம்	லீவு
XIII ஆம் அத்தியாயம்	புகையிரத ஆணைச்சீட்டு
XIV ஆம் அத்தியாயம்	உள்நாட்டினுள் கடமை தொடர்பிலான பிரயாணம்
XXIV ஆம் அத்தியாயம்	வேதனக் கடன்கள் மற்றும் முற்பணங்கள்
XXXII ஆம் அத்தியாயம்	அரசியல் உரிமைகளைப் பிரயோகித்தல்
XLVII ஆம் அத்தியாயம்	கொடுக்கல் வாங்கல் தொடர்பு வழிமுறைகள்
XXVII ஆம் அத்தியாயம்	நிர்வாக நடைமுறைகளும் செயன்முறைகளும்
XXVIII ஆம் அத்தியாயம்	பொது நடத்தைகளும் ஒழுக்காறும்

- பொது சேவை ஆணைக்குமுனினால் வழங்கப்பட்ட 1589/30 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானிப்பத்திற்கை

III ஆம் அத்தியாயம்	நியமனங்கள்
V ஆம் அத்தியாயம்	அரசாங்க சேவைக்கு நியமிப்பதற்கு தகுதியற்றவர்கள்
VI ஆம் அத்தியாயம்	நியமனங்கள் தொடர்பானநியதிகள் நிபந்தனைகள்
VII ஆம் அத்தியாயம்	நியமனம் தொடர்பான நடைமுறைகள்
VIII ஆம் அத்தியாயம்	தகுதிகூர்நிலை, செயற்படும்காலம், பதவியில் உறுதிப்படுத்தல்
XIV ஆம் அத்தியாயம்	நியமனத்தைமுடிவுறுத்தல் மற்றும் சேவையிலிருந்து இராஜினாமா பெறல்
XV ஆம் அத்தியாயம்	பதவியை வெறிதாக்கல் நிதி ஒழுங்குவிதிகள்

B. நிதிப் பிரமாணங்கள்

I ஆம் அத்தியாயம்	செலவீடு மற்றும் வருமான மதிப்பீடு
II ஆம் அத்தியாயம்	செலவீடு, பதிவளித்தல், மீளித்தல் என்பவற்றுக்கான அதிகாரம்
III ஆம் அத்தியாயம்	நிதி முகாமைத்துவம் மற்றும் பொறுப்புமை
IV ஆம் அத்தியாயம்	பெறுகைகள்
V ஆம் அத்தியாயம்	கொடுப்பனவுகள்

- அரசாங்க பெறுகை நடைமுறைகள்

C. கணனிப் பர்ட்சை

கீழே குறிப்பிடப்படுவது இயலுமைகள் விண்ணப்பதாரிகளிடம் உள்ளதா என பரிசீப்பது இப்பர்ட்சையின் நோக்கமாகும்.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை எண்ணக்கரு

- அ) கண்ணி ஒன்றின் அடிப்படை பகுதிகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்
ஆ) வண்பொருள், மென்பொருள்
i. கண்ணி முறைமை மென்பொருள் (உ+ம்) இயக்க முறைமை (Operation System)
ii. பிரயோக மென்பொருள்

இதன் கீழ் எதிர்மாற்கப்படும் அறிவாற்றல் மற்றும் திறன்

- அ) கண்ணி ஒன்றை சரியான முறையில் இயங்கச் செய்தல் மற்றும் இயக்கத்தை நிறுத்தல்
ஆ) கணினித் தட்டு ஒன்றில் கோப்புகள் (Directories & Files) அமையப் பெற்றுள்ள விதம்
இ) புதிய கோப்புகளை உருவாக்குதல், கோப்பு ஒன்றினுள் மற்றுமொரு கோப்பை உருவாக்குதல் ஆவணங்களை அழித்தல், கோப்பினுள் ஆவணங்களை பிரதி செய்தல், ஒரு கோப்பில் இருக்கும் ஆவணம் ஒன்றை மற்றுமொரு கோப்புக்கு மாற்றுதல், பெயர் மாற்றுதல்.
ஈ) கோப்பு ஒன்றினுள் காணப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை, ஒரு கோப்பின் பருமன், ஒரு ஆவணத்தை திறப்பதற்கான மென்பொருள், கோப்புகள் திறக்கப்பட்ட திகதிகள் மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட தினங்கள் என்பவற்றை தேடுதல்.
உ) போர்மட் செய்தல்

D. விடய அறிவி

மருந்துப் பொருட்கள் கொண்டுசெல்லல் மற்றும் விநியோகம், அமைப்பு மற்றும் நிருவாகம், பொருட்பட்டியல் கட்டுபாடு, களஞ்சியம் மற்றும் களஞ்சிய இருப்புப் பொருட்களின் தரப்பாதுகாப்பு, களஞ்சியத்துடன் தொடர்புடைய விநியோக மற்றும் உதவிச் சேவைகளது நிருவாகம் (பொருட்பட்டியல் முகாமைத்துவ உத்திகள், அகற்றுதல் நடைமுறை, அவசர இருப்புப் பொருள் முகாமை) ஆகிய விடயங்களுடன் தொடர்புடையவற்றை தழுவி இவ்வினாப்பத்திறம் தயாரிக்கப்படும்.

09. பரிசை தொடர்பான ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடித்தல்.

பரிசார்த்திகள் குறிப்புக்களை தன்னிடத்தில் வைத்து பார்த்து எழுதுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய பரிசார்த்திகளின் விடைத்தாளினை பார்த்து எழுதுதலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் உதவி செய்தலை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொடர்பாடல், இலத்திரணியல் உபகரணங்களை பயன்படுத்தாதிருத்தல் வேண்டும். இவ்விதிகளை மீறும் எந்தவொரு பரிசார்த்திமீதம் நடவடிக்கை எடுக்கப்படும்.

10. இச்கற்றறிக்கையில் உள்ள விடயங்களை உமது நிறுவனத்தில் உள்ள சகல குகாதார அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில்நுட்பம் சாராத பிரிவு - 01 (MN - 2 - 2016) சேவை வகுதிக்கு ஏற்புடைய மருந்துவ விநியோக உதவியாளர்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும். (இந்த விபரங்களை www.health.gov.lk எனும் இணைய முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.

கவனிக்கவும் : - சிங்களம், தமிழ், ஆங்கில மொழியிலான சுற்று நிருபங்களிடையே ஏதாவது ஒவ்வாமை காணப்படுமாயின் சிங்கள மொழியிலான சுற்று நிருபமே வலுவள்ளதாகும்.

Alone

சாமிக எச் கமகே

பிரதிப் பணிபாளர் நாயகம் (நிர்வாகம்) II

செயலாளருக்காக

Chamika S. Gamagedara
Deputy Director General (Administration) I
Ministry of Health
Sri Lanka
Colombo 10.

EXW

MN - 02 - 2016
Grade I

மாதிரி விண்ணப்பப் படிவம்

அலுவலக உபயோகத்தின்
பொருட்டு

சுகாதார அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிநுட்பம் சாராத பிரிவு - 01 (MN - 2 - 2016) சேவை வகுதிக்கு ஏற்படுத்துவது விநியோக உதவியாளர் பதவியின் பொருட்டான முன்றாவது விணைத்திறமைகான் தடைப்பரிட்சை - 2024 (இரண்டாம் தடவை)

01. (அ) (i) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (தமிழில் எழுதவும்)

(ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கப்பிட்டல் எழுத்தில்)

(iii) முதலெழுத்துக்களுடன் பெயர் (தமிழில்)

(iv) முதலெழுத்துக்களுடன் பெயா (ஆங்கில கப்பிட்டல் எழுத்துக்களில்)

(ஆ) (i) முதல் நியமனத் திகதி :

(ii) கடித இலக்கம் :

(தரம் 1 ற்கு உயர்த்தம் கடிதத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை விண்ணப்பத்துடன் இணைக்குக)

(iii) தற்போது பெறும் வருடாந்த சம்பளம் :

(iv) கையடக்கத் தொலைபேசி இலக்கம் :

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

(v) தேசிய அடையாள அட்டை இல :

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

(vi) மின்னஞ்சல் முகவரி :

02. (அ) தற்போது சேவைபுரியும் நிலையம் (தமிழில்):

(ஆங்கிலத்தில்):

(ஆ) அதற்குரிய மாவட்டம் :

(இ) சேவை நிலையம் நிர்வகிக்கப்படுவது: மத்திய அரசினால் மாகாண சபையினால்

(ஈ) மாகாண சபையாயின் உரிய மாகாணம் :

(உ) பரீட்சை அனுமதி அட்டையினை அனுப்புவதன் பொருட்டு பிழையின்றி தெளிவாக தங்களுடைய முகவரி எழுதப்பட்ட 9" X 4" அளவுடைய, ரூபா 110.00 பெறுமதியுடைய முத்திரையொட்டப்பட்ட கடித உறைகள் 02 விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா?

(ஹ) (i) தபால் முகவரி (தமிழில்) :

.....

(ii) தபால் முகவரி (ஆங்கில கப்பிட்டல் எழுத்துக்களில்) :

03. பரீட்சைக்குத் தோற்றும் மொழி (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்) :

05. (அ) இதற்கு முன்னர் இப்பீட்சைக்கு தோற்றியுள்ளார்களா?
 (ஆ) அவ்வாறு தோற்றியிருந்தால் இம்முறை முத்திரை ஒட்டப்பட்டுள்ளதா?.....

முத்திரைக்கண்டு

06. விண்ணப்பதாரியின் சான்றிதழ்

- (i) எனது அறிவிற்கும், விகவாசத்தின் அடிப்படையிலும் இவ்விண்ணப்பத்தில் என்னால் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் யாவும் உண்மையானவைகளானவும், இப் பீட்சைக்கு நான் தோற்றுவது முதன்முறையானபடியால் பார்சைக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் / முதன் முறை அல்லாதபடியால் ரூபா..... பெறுமதியான முத்திரைகள் ஒட்டப்பட்டுள்ள தெனவும், இவ்விண்ணப்பத்தில் என்னால் ஒட்டப்பட்டுள்ள முத்திரைகள் மதிப்பு நீக்கம் செய்வதற்கு முன்பு வலுவிலுள்ள பாவிக்கப்படாத முத்திரைகள் எனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.
- (ii) சுகாதாரத் திணைக்களத்தினால் பார்சை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு உடந்தையாக நடப்பேன் எனவும், இப்பீட்சை தொடர்பாக நியதிக் சட்டத்தின் படி நான் தகைமையற்றவன் எனக் காணப்படின் எனது பரிசார்த்தித் தன்மையினை இரத்துச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் எதுவிதத் தீர்மானத்திற்கும் நான் உடனப்படுவேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி

விண்ணப்பதாரரின் கையொப்பம்

07. தனிநப்ர் கோவையினை கையாஞும் விடய உத்தியோகத்துறின் சான்றிதழ்

இவ் விண்ணப்பமானது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் என்னிடம் பாரமளிக்கப்பட்டது என்றும், கயவிப்ரக் கோவையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் சரியாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இவ்விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி ஒன்று கயவிப்ரக் கோவையில் கோவையிடப்பட்டுள்ளது என்றும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

பெயர்

பெயரும் கையொப்பமும், திகதியும்.

08. நிறுவனத் தலைவரின் சான்றிதழ்

திருமதி/செல்வி*..... என்பவர்

உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் பணிபுரிகின்றார் என்றும் அவ் உத்தியோகத்தர் இப்பீட்சைக்குத் தோற்றுவது முதன் முறையாக உள்ளதால் / முதன் முறையாக இல்லாத* படியால் ரூபா..... பெறுமதியான முத்திரைகள் இவ்விண்ணப்பத்தில் ஒட்டியுள்ளதாகவும் / முத்திரைகள் ஒட்ட அவசியமில்லை* எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் கயவிப்ரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும், எனது முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி

நிறுவனத் தலைவரின் கையொப்பம்

09. பன்முகப்படுத்தப்பட்ட /விசேட இயக்கத் தலைவரின் சான்றிதழ்

திருவாளர் / திருமதி / செல்வி

என்பவர்

உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் சேவையாற்றுகின்றார் எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் கயவிப்ரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும் இப்பீட்சைக்குத் தோற்றுவதற்கு இவ்விண்ணப்பதாரருக்கு தகுதி உள்ளதெனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி

பன்முகப்படுத்தப்பட்ட பகுதி /விசேட பிரிவு தலைவரின் கையொப்பம்

இறப்பர் முத்திரை இடப்படவேண்டும்.